

1. நிதிக் கூற்றுக்கள்

1.1 முனைப்பழியுள்ள அபிப்பிராயம்

சியம்பலாண்டுவ பிரதேச சபையின் 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறான நிதி நிலைமைக் கூற்று அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிச் செயலாற்றல் கூற்று, தேறிய சொத்துக்களில் மாற்றங்கள் கூற்று, காசுப் பாய்ச்சல் கூற்று மற்றும் முக்கியமான கணக்கீட்டுக் கொள்கைகளுக்குரிய தகவல்கள் உள்ளடக்கிய நிதிக் கூற்றுக்களுக்குரிய பொழிப்புக்களுடன் கூடிய 2024 திசெம்பர் 31 இல் முடிவடைந்த ஆண்டிற்கான நிதிக் கூற்றுக்கள் 1987 இன் 15 ஆம் இலக்க பிரதேச சபை சட்டத்தின் 172 (1) உப பிரிவு மற்றும் 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 10(1) உப பிரிவுடன் சேர்த்து வாசிக்கப்பட வேண்டிய இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசு அரசியலமைப்பின் 154(1) ஆம் உறுப்புரையில் உள்ளடக்கப்பட்ட ஏற்பாடுகளின் பிரகாரம் எனது பணிப்பின் கீழ் கணக்காய்வு செய்யப்பட்டன. பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டுமென நான் கருதும் எனது கருத்துரைகளும் அவதானிப்புக்களும் இந்த அறிக்கையில் காண்பிக்கப்பட்டுள்ளன.

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் விபரிக்கப்பட்டுள்ள விடயங்களிலிருந்தான தாக்கங்களைத் தவிர்த்து, நிதிக் கூற்றுக்களிலிருந்து 2024 திசெம்பர் 31 இல் உள்ளவாறு சியம்பலாண்டுவ பிரதேச சபையின் நிதி நிலைமை மற்றும் அத்திகதியில் முடிவடைந்த ஆண்டிற்கான அதன் நிதிச் செயலாற்றல் மற்றும் காசுப் பாய்ச்சல் பொதுவாக ஏற்றுக் கொள்ளப்பட்ட கணக்கீட்டுக் நடைமுறைகளுக்கு இணங்க உண்மையான மற்றும் நியாயமான நிலைமையை பிரதிபலிக்கின்றது என்பது எனது அபிப்பிராயமாகும்.

1.2 முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை

இந்த அறிக்கையின் 1.6 ஆம் பந்தியில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களின் அடிப்படையில் எனது அபிப்பிராயம் முனைப்பழியாக்கப்படுகின்றது.

இலங்கை கணக்காய்வு நியமங்களுக்கு (இ.க.நி) இணங்க எனது கணக்காய்வினை நான் மேற்கொண்டேன். நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக எனது பொறுப்பு, கணக்காய்வாளரின் பொறுப்பு என்ற பிரிவில் மேலும் விபரிக்கப்பட்டுள்ளது. எனது முனைப்பழியுள்ள அபிப்பிராயத்திற்கான அடிப்படை ஒன்றினை வழங்குவதற்கு போதியளவும் பொருத்தமானதுமான கணக்காய்வுச் சான்றுகளை நான் பெற்றுக்கொண்டுள்ளேன் என நான் நம்புகிறேன்.

1.3 நிதிக் கூற்றுக்கள் தொடர்பாக முகாமைத்துவத்தின் மற்றும் தொடர்பான ஆளுகைத் தரப்பினரின் பொறுப்புக்கள்

இந்நிதிக் கூற்றுக்களை பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கணக்கீட்டு நடைமுறைகளுக்கு இணங்க தயாரித்தல் மோசடிகள் மற்றும் தவறுகள் காரணமாக ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்கள் இன்றிய நிதிக் கூற்றுக்களை தயாரிக்க கூடிய வகையில் உள்ளகக் கட்டுப்பாட்டினை தீர்மானித்தல் முகாமைத்துவத்தின் பொறுப்பாகும்.

பிரதேச சபையின் நிதி அறிக்கையிடல் நடைமுறை சம்பந்தமான பொறுப்பு ஆளுகைத் தரப்பினர்களால் ஏற்றுக் கொள்ளப்படும்.

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 16(1) உப பிரிவின் பிரகாரம் பிரதேச சபையின் வருடாந்த மற்றும் காலரீதியான நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பதற்கு முடியுமான வகையில் சொந்த வருமானங்கள், செலவுகள், சொத்துக்கள், பொறுப்புக்கள் என்பன தொடர்பாக முறையான ஏடுகள் மற்றும் அறிக்கைகள் பேணப்படுதல் வேண்டும்.

1.4 கணக்காய்வு விடயப் பரப்பு (நிதிக் கூற்றுக்களின் கணக்காய்வு தொடர்பான கணக்காய்வாளரின் பொறுப்புகள்)

ஒட்டுமொத்தமாக நிதிக் கூற்றுக்கள் மோசடி மற்றும் தவறுகளின் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ் கூற்றுக்களற்றவை என்பதற்கு நியாயமான உறுதிப்பாட்டை வழங்குவதும் எனது அபிப்பிராயத்தை உள்ளடக்குகின்ற கணக்காய்வு அறிக்கையை வழங்குவதும் எனது குறிக்கோளாகும். நியாயமான உறுதிப்பாடானது உயர் மட்டத்திலான ஒரு உறுதிப்பாடாகக் காணப்படுகின்ற போதிலும், இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வினை மேற்கொள்ளும் போது அது எவ்வேளையிலும் பொருண்மையான பிறழ் கூற்றுக்களை வெளிப்படுத்தும் என்பதற்கான ஒரு உத்தரவாதமாக இருக்கமாட்டாது. மோசடிகள் மற்றும் தவறுகள் தனியாகவோ அல்லது கூட்டாகவோ தாக்கத்தை ஏற்படுத்துவதன் காரணமாக பொருண்மையான பிறழ்கூற்றுக்கள் ஏற்படக்கூடியதுடன் இந்நிதிக் கூற்றுக்களை அடிப்படையாகக் கொண்டு பயன்படுத்துபவர்களால் எடுக்கப்படுகின்ற பொருளாதார தீர்மானங்கள் எடுக்கும் போது அது தொடர்பாக கவனித்தல் வேண்டும்.

இலங்கை கணக்காய்வு நியமங்களின் பிரகாரம் கணக்காய்வின் பகுதியொன்றாக என்னால் கணக்காய்வின் போது தொழில்சார் வெளிப்படைத்தன்மை மற்றும் தொழில்சார் ஐயப்பாடுகளுடன் மேற்கொள்ளப்பட்டது. என்னால் மேலும்,

- வெளிப்படுத்தப்பட்ட கணக்காய்வு அபிப்பிராயத்திற்கான அடிப்படையினை வழங்கும் போது மோசடி அல்லது தவறுகளின் காரணமாக நிதிக் கூற்றுக்களில் ஏற்படக்கூடிய பொருண்மையான பிறழ் கூற்றுக்களினால் ஏற்படும் ஆபத்துக்களை இனங்காண்பதற்கும் மதிப்பீடு செய்வதற்குமாக சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகள் திட்டமிடப்பட்டு அமுல்படுத்தப்பட்டன. பிழையாகக் காட்டுவதன் காரணமாக ஏற்படுகின்ற பொருண்மையான பிறழ்கூற்றுக்களிலிருந்து இடம்பெறுகின்ற தாக்கங்களை விட மோசடிகளால் இடம்பெறுகின்ற தாக்கங்கள் பாரியதாக இருப்பதானது தவறான கூட்டிணைவால், போலி ஆவணங்களைத் தயாரிப்பதனால், வேண்டுமென்றே விட்டுவிடுவதனால், பிழையாகக் காட்டுவதனால் அல்லது உள்ளகக் கட்டுப்பாடுகளைத் தவிர்ப்பதனால் மோசடிகள் ஏற்படுவதற்கு காரணமாகின்றது.
- உள்ளகக் கட்டுப்பாடுகளின் செயற்திறன் மீது அபிப்பிராயம் தெரிவிக்கும் நோக்கமல்லாதிருந்தும் சந்தர்ப்பத்திற்குப் பொருத்தமான கணக்காய்வு நடைமுறைகளைத் திட்டமிடும் வகையில் உள்ளகக் கட்டுப்பாடுகள் மீதான தெளிவொன்று பெற்றுக் கொள்ளப்பட்டது.
- பயன்படுத்திய கணக்கீட்டு கொள்கைகளின் பொருத்தமானதன்மை, கணக்கீட்டு மதிப்பீடுகளின் நியாயத்தன்மை மற்றும் முகாமைத்துவத்தினால் மேற்கொள்ளப்பட்ட தொடர்புகளின் வெளிப்படுத்தல்கள் மதிப்பீடு செய்யப்பட்டன.
- நிதிக் கூற்றுக்களின் கட்டமைப்பு மற்றும் உள்ளடங்களுக்கு அடிப்படையான கொடுக்கல் வாங்கல்கள் நிகழ்வுகள் பொருத்தமாகவும் நியாயமாகவும் உள்ளடக்கப்பட்டுள்ளது எனவும் வெளிப்படுத்தல்கள் உள்ளடக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் ஒட்டுமொத்த சமர்ப்பித்தல் மதிப்பீடு செய்யப்பட்டது.

இயலுமான வரையிலும் தேவையான எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பின்வருவனவற்றை பரீட்சிப்பதற்காக கணக்காய்வின் விடயப்பரப்பு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

- தகவல்கள் சமர்ப்பித்தல் தொடர்பாக பார்க்கும் போது பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்ச்சியாக மதிப்பீடு செய்யப்படக்கூடிய வகையில் அதன் ஒழுங்கமைப்பு, முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் முறையாகவும் போதியளவிலும் திட்டமிடப்பட்டுள்ளதா எனவும் அதன்

முறைமைகள், வழிகாட்டிக் கோவை, பதிவேடுகள், அறிக்கைகள் மற்றும் ஏனைய ஆவணங்கள் ஆக்கபூர்வமாக பேணிச்செல்லப்படுகின்றதா எனவும்

- ஏதேனும் உரிய எழுத்துமூல சட்டத்திற்கோ அல்லது பிரதேச சபையினால் வழங்கப்பட்ட பொது அல்லது விசேட கட்டளைகளுக்கு இணங்க பிரதேச சபை செயற்பட்டுள்ளதா எனவும்
- தனது அதிகாரங்கள், இலக்குகள் மற்றும் பணிகளுக்கு இணங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும்
- வளங்கள் சிக்கனமாகவும், செயற்திறனாகவும் ஆக்கபூர்வமாகவும் கால எல்லைக்குள் மற்றும் உரிய சட்ட விதிகளுக்கு இணங்க பெறுகை செய்யப்பட்டுள்ளதாகவும்

1.5 ஏனைய சட்டத் தேவைப்பாடுகள் தொடர்பான அறிக்கை

2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வு சட்டத்தின் கீழே குறிப்பிடப்பட்ட தேவைப்பாடுகள் தொடர்பாக விசேட ஏற்பாடுகள் உள்ளடக்குகின்றன.

- (அ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iii) ஆம் பிரிவின் தேவைப்பாடுகளின் பிரகாரம் பிரதேச சபையின் நிதிக் கூற்றுக்கள் முன்னைய ஆண்டுடன் ஒத்திருக்கின்றன.
- (ஆ) 2018 இன் 19 ஆம் இலக்க தேசிய கணக்காய்வுச் சட்டத்தின் 6(1)(ஈ)(iv) ஆம் பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள தேவைப்பாடுகளின் பிரகாரம் முன்னைய ஆண்டின் போது என்னால் மேற்கொள்ளப்பட்ட பரிந்துரைகள் சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

1.6 நிதிக் கூற்றுக்களைத் தயாரிப்பது தொடர்பான கணக்காய்வு அவதானிப்புக்கள்

1.6.1 கணக்கீட்டுக் குறைபாடுகள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் முத்திரைக் கட்டண வருமானம் ரூபா 225,040 ஆல் கூடுதலாக காண்பிக்கப்பட்டிருந்தது.	எதிர்காலத்தில் சீராக்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	ஆண்டிற்குரிய வருமானம் மாத்திரம் மீளாய்வாண்டின் வருமானமாக கணக்கீடு செய்யப்பட வேண்டும்..
(ஆ) வருமானத்திற்கு எடுக்க வேண்டிய ரூபா 44,000 தொகையான கடை வாடகையை வைப்பு வருமபனத்திற்கு எடுக்கப்பட்டிருந்தன.	அதில் ரூபா 44,000 தொகையை பொது கணக்கிற்கு மாற்றுவதற்கு அனுமதி கோரி முகாமைத்துவ குழுவிற்கு எழுத்து மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக.	வருமானத்திற்கு எடுக்க வேண்டியதாக இனங் காணப்பட்டுள்ள கடை வாடகை வைப்பினை வருமானத்திற்கு எடுத்தல் வேண்டும்.

1.7 இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத் தீர்மானங்களுடனான இணக்கமின்மைகள்

சட்டங்கள், விதிகள், பிரமாணங்கள் மற்றும் முகாமைத்துவ தீர்மானங்களுடனான இணங்காத சந்தர்ப்பங்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

சட்டங்கள், பிரமாணங்களுடனான தொடர்பு	விதிகள்	இணங்காமைகள்	சபையின் கருத்துரை	பரிந்துரை
--	---------	-------------	-------------------	-----------

(அ) 1987 இன் 15 ஆம் இலக்க
பிரதேச சபைச் சட்டம்

134 ஆம் பிரிவு	பிரதேச சபையால் முன்னேற்றம் அடைந்த பிரதேசங்களாக இனங்காணப்பட்டு வீதவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட்டிருக்கவில்லை.	சபையால் வீதவரி அறவிட்டு முன்முறை யுடன் இணங்குவதாக பிரதேசங்கள் இனங் காணப்பட்டு வீதவரி அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப் பட வேண்டும்.
----------------	--	--

(ஆ) இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் நிதிப் பிரமாணம் 770(4)	சபைக்கு சொந்தமான 08 வாகனங்கள் மற்றும் இயந்திர உபகரணங்கள் 02 மாதங்கள் முதல் 06 ஆண்டுகள் வரையான காலப்பகுதியில் செயலற்று காணப்பட்ட துடன் கைதவிர்ப்பதற்கு அல்லது திருத்தம் செய்து பயன்படுத்து வதற்கோ நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்க வில்லை.	மகாண இயந்திர பொறியியலாளரின் பரிந்துரையை வழங்குவதில் தாமதம் ஏற்பட்டதாக.	நிதிப் பிரமாணத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
--	---	--	--

2. நிதி மீளாய்வு

2.1 நிதி விளைவுகள்

சமர்ப்பிக்கப்பட்ட நிதிக் கூற்றுக்களின் பிரகாரம் மீளாய்வாண்டின் 2024 திசம்பர் 31 ஆந் திகதியில் முடிவடைந்த ஆண்டிற்காக சபையின் மீண்டுவரும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 6,868,955 ஆக இருந்ததுடன் அதற்கு நேரொத்த முன்னைய ஆண்டின் மீண்டெழும் செலவினத்தை விஞ்சிய வருமானம் ரூபா 4,313,737 ஆக இருந்தது.

2.2 வருமான நிர்வாகம்

2.2.1 வருமானம் சேகரிப்பின் செயலாற்றல்

சபையின் வருமான சேகரிப்பின் செயலாற்றல் தொடர்பான அவதானிப்புக்கள் கீழே காட்டப்பட்டுள்ளன.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மீளாய்வாண்டில் பட்டியலிடப்பட்ட ரூபா 35,487,869 ஆன மொத்த வருமானத்தில் ஆண்டின் இறுதி வரையில் ரூபா 7,437,641 தொகை அறவிடப்படாமல் இருந்ததுடன் அது மொத்த பட்டியலிடப்பட்ட வருமானத்தில் 21 சதவீதம் ஆக இருந்தது.	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக.	பட்டியலிடப்பட்ட வருமானத்தை ஆண்டில் சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(ஆ) மீளாய்வாண்டில் ஜனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டுகளுக்குரிய நிலுவை வாரச் சந்தை வருமானம் ரூபா 5,495,857 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் எவ்வித பணமும் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கவில்லை.	நிலுவை தொகை சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டுமென்பதாக .	பட்டியலிடப்பட்ட வருமானத்தை சேகரிப்பதற்கு நடவடிக்கை எடுத்தல் வேண்டும்.
(இ) மீளாய்வாண்டின் ஜனவரி 01 இல் உள்ளவாறு முன்னைய ஆண்டு களுக்குரிய நிலுவை இயந்திரங்களை வாடகைக்கு வழங்கும் வருமானம் ரூபா 327,675 ஆக காணப்பட்டதுடன் ஆண்டில் 18 சதவீதம் அதாவது ரூபா 57,500 தொகை மாத்திரம் கிடைத்திருந்தது. அதன் பிரகாரம் 82 சதவீதம் அதாவது ரூபா 270,175 தொகை மேலும் அறவிடப்பட வேண்டியிருந்தது.	இத்தொகையை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக	நிலுவை வருமானத்தை விரைவில் அறவிடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்

3. செயற்பாட்டு மீளாய்வு

3.1 சட்டத்தினால் கையளிக்கப்பட்ட செயற்பாடுகளை நிறைவேற்றதல்

பிரசேச சபைகள் கட்டளைச் சட்டத்தின் 3 ஆவது பிரிவின் கீழ் பொதுமக்கள் சுகாதாரம், பொது பயன்பாட்டுச் சேவைகள் மற்றும் பொது வீதிகள் தொடர்பான விடயங்களை முறைப்படுத்தல் மற்றும் நிர்வகித்தல், பொதுமக்களின் பொழுது போக்கு வசதிகள் மற்றும் நலன்புரி போன்ற சபையினால் நிறைவேற்ற வேண்டியிருந்த குறிக்கோள்களை நிறைவேற்றுதல் தொடர்பாக அவதானிக்கப்பட்ட விடயங்கள் கீழே காண்பிக்கப்படுகின்றது.

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
(அ) மாகாண திட்டமிடப்பட்ட அபிவிருத்தி மானியங்களின் கீழ் 07 ஆம் கட்டை அம்பாறை வீதி கந்தஉட பங்குவ பொது கிணறு ரூபா 492,946 செலவிடப்பட்டு நிர்மாணிக்கப்பட்டிருந்தது. 12 இற்கும் 18	ந்த இடத்தில் இருந்த கிணற்றில் நீர் மக்களால் சுகாதாரம் அதிக காலமாக பாதுகாக்கப்படும் குடிப்பதற்கு	பொதுமக்களின் சுகாதாரம் பாதுகாக்கப்படும்

இற்கும் இடைப்பட்ட நலனாலி குடும்பங்கள் எண்ணிக்கையானோரின் குடி நீர் தேவைப்பாடு நிறைவேற்றுவதற்காக இந்த கிணறு நிர்மாணிக்கப்பட்டிருந்த போதும் கிணற்று நீர் குடிப்பதற்கு பொருத்தமற்ற தரத்துடன் இல்லாமையால் அந்த செயற்திட்டத்திலிருந்து உரிய நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டிருக்க வில்லை.

பயன்படுத்தியிருந்தால் மீண்டும் நீர் மாதிரி பரிசோதனையொன்று செய்யப்படவில்லை என்பதாக.

வகையில் குடிநீர் வழங்கப்பட வேண்டும்.

(ஆ) மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் உள்ளூராட்சி மன்ற நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டிருந்த சுற்றுலா அனுமதி பத்திரங்கள் வழங்குவது தொடர்பான வழிகாட்டி கோவையின் பிரகாரம் சிறிய அளவிலான மாசுபடுத்தும் கைத்தொழில் களுக்காக சுற்றாடல் அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட வேண்டிய போதிலும் மீளாய்வாண்டின் போது 27 வியாபாரங்கள் தொடர்பாக சுற்றாடல் அனுமதிப் பத்திரங்கள் வழங்கப்பட்டு இருக்கவில்லை.

அக் கைத்தொழில் உரிமையாளர்களுக்கு சுற்றாடல் அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்காக எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் பிரகாரம் சில கைத்தொழிலாளர்களால் சுற்றாடல் அனுமதி பத்திரத்தை பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக.

சிறிய அளவிலான நிர்மாணங்களுக்காக சுற்றாடல் அனுமதி பத்திரம் பெற்றுக் கொள்ளப்பட வேண்டும்.

3.2 முகாமைத்துவ செயற்திறனின்மை

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

சபைக்கு உரிய ஆதனங்களுக்காக கேள்வி வழங்கும் போது பெறுகை விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் பிரதேச சபை அதிகார பிரதேசத்துக்கு மாத்திரம் வரையறுக்கப்பட்டதால் 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதி ரூபா 85,824 தொகை செலவிடப்பட்டு தேசிய பத்திரிகையில் வெளியிடப்பட்ட அறிவித்தவர்களுக்காக செலவிடப்பட்ட செலவினம் சிக்கனமற்ற செலவினமொன்றாக கணக்காய்வின் போது அவதானிக்கப்பட்டது.

எதிர்காலத்தில் பிரதேச ரீதியாக விலை கோரி அல்லது நாடளாவிய ரீதியில் அறிவிக்கப்பட்டு பெறுகை நடவடிக்கைகளை செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக.

சிக்கனமான வகையில் ஆக்கபூர்வமாக செலவினம் செய்யப்பட வேண்டும்.

3.3 சொத்துக்கள் முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு

சபையின் கருத்துரை

பரிந்துரை

(அ) 1998 ஆம் ஆண்டின் போது மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சிலிருந்து கிடைத்த கெப் வண்டி மற்றும் 2022 ஆம் ஆண்டின் போது பொது நிர்வாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சிலிருந்து கிடைத்த லொரி பிரவுசர் மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதி வரையில் சபைக்கு கையேற்க நடவடிக்கை எடுக்கபடவில்லை.

இதனை கையேற்பதற்கு பல சந்தர்ப்பங்களில் முயற்சி எடுத்த போதும் வெவ்வேறு காரணங்களின் பேரில் நடவடிக்கைகளை பூர்த்தி செய்வதற்கு முடியாதிருந்ததாக.

வேறு நிறுவனங் களிடமிருந்த கிடைத்த வாகனங்களை கையேற்கப்பட வேண்டும்.

(ஆ) மீளாய்வாண்டின் திசெம்பர் 31 இல் உள்ளவாறு பிரதேச சபையால் உடைமை கொள்ளப்பட்டிருந்த 75 காணிகளின் உரித்து கையேக்கப்பட்டு இருக்கவில்லை.	காணிகளை கையேற் பதற்காக தற்போது சியம்பலாண்டுவ பிரதேச செயலகத்திற்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளதாக.	சபையால் உடமை கொல்லப்பட்டுள்ள பொது ஆதனங்களை கையேற்றல் மேற்கொள்ளப்பட வேண்டும்.
---	--	--

3.4 இனங் காணப்பட்ட நட்டங்கள்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
பிரதேச சபையால் கேள்வி வழங்கியிருந்த 04 ஆதனங்கள் தொடர்பாக 2025 ஆம் ஆண்டிற்காக குறைந்த கேள்வி விலை தீர்மானிக்கப்படும் போது கடந்த ஆண்டின் கேள்வி வழங்கிய பெறுமதி தொடர்பாக எந்த ஒரு கவனமும் கருத்திற் கொள்ளாமலும் ரூபா 21,238,775 ஆன முன்னைய ஆண்டில் வழங்கப்பட்ட கேள்வியின் பெறுமதியின் 54 சதவீதம் வரை குறைத்து பெறுமதிக்கு அதாவது ரூபா 11,573,000 ஆன பெறுமதியொன்று மீளாய்வாண்டில் குறைந்த கேள்வி தொகையாக தீர்மானிக்கப்பட்டிருந்ததுடன் 57 சதவீதம் வரை குறைக்கப்பட்ட பெறுமதிக்கு அதாவது 12,104,090 இற்கு கேள்வியை வழங்கியமையால் கடந்த ஆண்டுக்கு ஒப்பாக மீளாய்வாண்டின் போது ரூபா 9,134,685 ஆன வருமானம் ஒன்று சபைக்கு இல்லாமல் போயிருந்தது	பிரதேச சபையின் முகாமைத்துவ குழுவினால் குறைந்த கேள்வி தீர்மானிக்கப்பட்டதாக	ஆதனங்களை குத்தகைக்கு வழங்கும் போது கேள்வி எழுப்பின் போது குறைந்த கேள்வித் தொகை தீர்மானிக்கும் போது கடந்த ஆண்டில் வழங்கப்பட்ட பெறுமதி கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்

3.5 மனித வள முகாமைத்துவம்

கணக்காய்வு அவதானிப்பு	சபையின் கருத்துரை	பரிந்துரை
மீளாய்வாண்டின் திசெம்பர் 31 ஆந் திகதியில் உள்ளவாறு சபையின் 04 பதவிகளுக்குரிய அங்கீகரிக்கப்பட்ட பதவியணியின் பிரகாரம் 04 ஊழியர்களுக்கு பற்றாக்குறையொன்றும் 03 பதவிகளுக்குரிய 12 ஊழியர்களில் மிகைகளும் காணப்பட்டன.	பதவியணியின் வெற்றிடங்கள் மற்றும் மிகை தொடர்பாக உள்ளூராட்சி மன்ற திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதாக.	பதவியணி வெற்றிடங்களை பூர்த்தி செய்ய வேண்டியதுடன் மிகை பதவியணி அங்கீகரித்துக் கொள்ளப்பட வேண்டும்.

4. கணக்களிபொறுப்பும் நல்லாளுகையும்

4.1 பாதீட்டுக் கட்டுப்பாடு

கணக்காய்வு அவதானிப்பு

மீளாய்வான்டிற்காக பிரதேச சபையால் தயாரிக்கப்பட்டிருந்த பாதீட்டின் பிரகாரம் மதிப்பிடப்பட்ட வருமானங்கள் மற்றும் செலவினங்கள் ஆண்டின் உள்ளவாறான வருமானங்களுக்கு இடையே ஒப்பிடும் போது 08 வருமான விடயங்களில் 04 சதவீதம் முதல் 51 சதவீதம் வரையிலும் 07 செலவின விடயங்களில் 06 சதவீதம் முதல் 48 சதவீதம் வரையான விலகல் அவதானிக்கப்பட்டது

சபையின் கருத்துரை

-
எதிர்காலத்தில் முறையாக பாதீட்டை தயாரிப்பதற்கு நடவடிக்கை எடுப்பதாக

பரிந்துரை

வருடாந்த பாதீட்டு மதிப்பீடு நடைமுறைச் சாத்தியமாக தயாரிக்கப்பட வேண்டிதுடன் அந்த இலக்குகளை அடைவதற்கு நடடிக்கை எடுத்தல் வேண்டும்